

# KEY FACTS DOCUMENT

## HYBRID ஓய்வு பெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான தனிநபர் கடன் (HYBRID கருசரு கடன்கள்)



பிரதான அம்சங்கள்	<p>அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு DFCC வங்கியின் இணைய வங்கி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p> <p>ஓய்வு பெறும் தருவாயில் இருக்கும் அரசு ஊழியர்கள் ஓய்வுத்தியக் கொடுப்பனவு மூலம் கடனின் ஒரு பகுதியை அவர்கள் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்த வைப்பிட் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p> <p>ஆரம்பக் கடன் - அதிகபட்ச கடன் காலம் 10 ஆண்டுகள் . அத்தோடு கடனின் முதிர்வு காலம் ஓய்வு பெறும் திகதியை விட அதிகமாக இருக்கக்கூடாது..</p> <p>Rollover கடன் - 15 ஆண்டுகள் வரை .கடனை 75 வயதை அடையும் போது அல்லது அதற்கு முன் முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டும்.</p> <p>மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து வங்கியின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் <i>Hybrid Personal Loan For Government Employees – DFCC Bank PLC</i></p>
வட்டி வீதம்	<p>வட்டி வீதங்கள் அவ்வப்போது மாறுபடும்.</p> <p>1-3 முதல் 5-10 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி வீதங்கள் உள்ளன. கடன் வீதங்கள் - DFCC வங்கி PLC மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளையை நாடவும்</p>
தகைமை	<p>இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர சேவையில் உள்ள அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு ஒதுக்கீட்டிற்கு மேல் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 50,000.00 விண்ணப்பம் செய்யும் காலத்தில் ஓய்வு பெறும் திகதி 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.</p>

	<p>குறைந்தபட்ச கடன் தொகை - ரூ.100,000</p> <p>அதிகபட்ச கடன் தொகை - ரூ.5,000,000</p> <p>மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து வங்கியின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் <i>Hybrid Personal Loan For Government Employees – DFCC Bank PLC</i></p>
தேவையான ஆவணங்கள்	<p>ஆவணங்களின் பட்டியல்</p> <ul style="list-style-type: none"> <li>• ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைய முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்</li> <li>• தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திற்கும் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி</li> <li>• அன்மைக்கால 3 மாத அசல்/சான்றளிக்கப்பட்ட சம்பளச் சீட்டுகள்</li> <li>• விண்ணப்பதாரரின் CRIB அறிக்கை</li> <li>• DFCC வங்கியின் நிலையான வடிவமைப்பின்படி, நிறுவன கடிதத் தலைப்பில் தொழில் தருநரினால் வழங்கப்படும் சம்பள ஒதுக்கீடு.</li> </ul> <p>மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து வங்கியின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் <i>Hybrid Personal Loan For Government Employees – DFCC Bank PLC</i></p>
விண்ணப்பிக்கும் முறை	<p>விண்ணப்பப் படிவத்தை வங்கி வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.</p> <p>விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எந்தவொரு DFCC கிளையிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணை படிவத்தை நிரப்ப வேண்டும், வங்கி உங்களைத் தொடர்பு கொள்ளும்..</p> <p>கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையையும் நாடலாம்.</p> <p>மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து வங்கியின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் <i>Hybrid Personal Loan For Government Employees – DFCC Bank PLC</i></p>

<b>விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்</b>	<p>தயாரிப்பு தகவல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்படும். எனவே, அன்மைக்கால தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்து கொள்ள உங்களுக்கு அருகிலுள்ள DFCC கிளையைத் தொடர்புகொள்ளவும் அல்லது DFCC வங்கியின் நிறுவன இணையதளத்தைப் பார்வையிடவும்</p> <p>- <a href="https://www.dfcc.lk/">https://www.dfcc.lk/</a></p>
<b>கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் விசாரணை</b>	<p>தொடர்பு வழிகள்: 24/7 துரித சேவை 0112 350000  மின்னஞ்சல்: care@dfccbank.com  DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது  பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்</p>
<b>முறைப்பாடுகள் கையாளப்படும் நடைமுறை</b>	<p>உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.</p> <p>மின்னஞ்சல்: care@dfccbank.com  எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனாடாக: 0112 350000</p> <p><b>நிதியியல் குறைகேள் அதிகாரி</b>  இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05  தொ.பே: (011) 2 595624  மின்னஞ்சல்: fosril@slt.net.lk  இணையத்தளம்: <a href="http://www.financialombudsman.lk">www.financialombudsman.lk</a>  இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் <a href="https://www.cbsl.gov.lk/en/fcrd">https://www.cbsl.gov.lk/en/fcrd</a></p>